



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை-600 018. தொலைபேசி எண்.24347590

ஆணை நாள் 03.11.2020

முன்னிலை

**திரு.ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,
மாநிலத் தகவல் ஆணையர்**

வழக்கு எண். SA 5092/E/2019

திரு..இ.சுப்புக்காளை

..

மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர்/வருவாய் கோட்டாட்சியரின்
நேர்முக உதவியாளர்,
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்,
அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்.

..

பொது அதிகார அமைப்பு

ஆணை

மேல்முறையீட்டாளர் 26.03.2019 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் சென்னை-5, நிலநிர்வாகத் துறை அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், விருதுநகர் வட்டம், வி.முத்துலிங்கபுரம் கிராமம், கோவிந்தநல்லூர் கண்மாய் சிறிய நீர்பாசன திட்டத்திற்கு பட்டா உரிமையாளரிடமிருந்து 41 ஏக்கர் 14 செண்டு நில ஆர்ஜிதம் செய்யப்பட்டு, மீதமுள்ள 17 ஏக்கர் 78 செண்டு நிலம் அப்போது அரசு புறம்போக்கு நிலமாக இருந்துள்ளது என்றும் தெரிவித்து, அதனுடைய புல எண் மற்றும் அதனுடைய பரப்பளவு எவ்வளவு என்ற விபரம் மற்றும் அதற்கான ஆவண நகலை தகவலாக வழங்கக் கோரியதற்கு, பொதுத் தகவல் அலுவலர் 22.04.2019 தேதியிட்ட கடிதத்தில் மேல்முறையீட்டாளரின் மனுவை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு மாற்றுதலில் அனுப்பி வைத்துள்ளார். தகவல் கிடைக்கப் பெறாததால், மேல்முறையீட்டாளர் 26.04.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன் கீழான மனுவை சென்னை-5, நில நிர்வாகத் துறை அலுவலக மேல்முறையீட்டு அலுவலருக்கு தாக்கல் செய்துள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுத் தகவல் அலுவலர் 14.05.2019 தேதியிட்ட கடிதத்தில் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீட்டாளர் மனு மாற்றுதலில் அனுப்பி வைத்திட, அவர் 20.05.2019 தேதியிட்ட கடிதத்தில் சட்டப்பிரிவு 8(i)(j)-ன்படி

தகவல் வழங்க மார்க்கமில்லை என்று தெரிவித்துள்ளார். தான் கோரிய தகவலை வழங்கிட உத்தரவிடக் கோரி மேல்முறையீட்டாளர் 31.05.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திலும் தாக்கல் செய்துள்ளார்.

2. அந்த மனு தமிழ்நாடு தகவல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வரப்பெற்ற தேதியின் அடிப்படையில் காலவரிசை பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பல மாதங்கள் ஆகியும் முழுமையான தகவல் வழங்கப்படாத மேல்முறையீட்டாளர்களின் நிலுவை மனுக்களின் மீது மாநில தகவல் ஆணையர் அவர்கள், விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) அவர்களுடன் 29.09.2020 அன்று காணொலி காட்சி மூலம் விவாதிக்கப்பட்ட நிலையில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக பொதுத் தகவல் அலுவலர் 05.10.2020 தேதியிட்டு இவ்வாணையத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மேல்முறையீட்டாளர் 23.09.2020 அன்று இறந்துவிட்டதாக தெரிவித்து, அவரது மகன் திரு.சக்திவேல் என்பவர் 03.10.2020 அன்று அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, 41 பக்கல் நகல்களை கட்டணமின்றி தகவல்களாக பெற்றுக் கொண்டு ஏற்பளிப்பு செய்துள்ளதாக தெரிவித்து, மேல்முறையீட்டாளர் மகன் திரு.சக்திவேல் என்பவரின் 03.10.2020 தேதியிட்ட ஏற்பளிப்பு கடிதத்தின் நகலையும், மேல்முறையீட்டாளரின் இறப்புச் சான்றின் நகலையும் இணைத்து அனுப்பி வைத்துள்ளார்.

3. மேல்முறையீட்டாளர் இறந்துவிட்ட நிலையில், அவரது சார்பாக அவரது மகன் தகவல்கள் பெற்றுக் கொண்டாலும் கூட, மேல்முறையீட்டாளர் இறந்துவிட்டபடியால், அவரால் தாக்கல் செய்யப்பட்ட சட்டப்பிரிவு 6(1) மற்றும் 19(3)-ன் கீழான மனுக்களும் அவருடன் முடிந்துவிட்டதாகக் கருதி, இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகிறது.

ஓம்/-ச.செல்வராஜ்,
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 5092/E/2019

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/வருவாய் கோட்டாட்சியரின்

நேர்முக உதவியாளர்,

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்,

அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்.

திரு..இ.சுப்புக்காளை, த/பெ.இருளாண்டி,

கோவிந்தநல்லூர்,

முதலிப்பட்டி அஞ்சல்-626 189,

சிவகாசி வழி, விருதுநகர் வட்டம் & மாவட்டம்.

Copy to: File

RJ/PS 06.11.2020